



கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் ப்ராம்பட்டன் நகரில் 2021

நினைவுகூறும் தினம் அனுசரிக்கப்படுகிறது

ப்ராம்பட்டன், ON (நவம்பர் 3, 2021) – இந்த ஆண்டில் நினைவுகூறும் தினம் நவம்பர் 11, வியாழக்கிழமையன்று நிகழ்கிறது. தீயணைப்பு மற்றும் அவசரகாலச் சேவைகள், போக்குவரத்துச் சேவைகள், சட்ட அமலாக்கம், சாலைப்பணிகள், மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஆகியவை உள்ளிட்ட மிக முக்கியமான சேவைகள், நமது சமூகத்தினருக்கு ஆதரவளிப்பதற்காக, வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும்.

எந்த ஒரு விசாரிப்புக்கும் குடியிருப்புவாசிகள் 311 ஐ அல்லது 905.874.2000 (ப்ராம்பட்டனுக்கு வெளியிலாக), ஐ அழைக்கலாம், Brampton 311 செயலியை (App Store அல்லது Google Playயில் கிடைக்கிறது) உபயோகிக்கலாம், www.311brampton.ca க்கு வருகை தரலாம் அல்லது 311@brampton.ca க்கு மின்னஞ்சல் செய்யலாம். கோவிட்-19 தொற்றுப்பரவல் விசாரிப்புக்கள் உள்ளிட்ட ப்ராம்பட்டன் நகரம் அல்லது பீல் பிராந்தியம் பற்றிய எந்த விசாரிப்புக்களுக்கும் நாங்கள் 24/7 என்னும் முறையில் கிடைக்கப்பெறுகிறோம். மேலும் தகவல்களுக்கு வருகை புரியவும்: www.brampton.ca/COVID19Brampton

பேருந்து போக்குவரத்து

நவம்பர் 11 அன்று, ப்ராம்பட்டன் பேருந்து போக்குவரத்து சேவையானது, வழக்கமான வார-நாள் அட்டவணைப்படி இயங்கும்

நினைவுகூறும் தினம் அன்று, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்து பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம்:

- பதக்கங்கள்
- இடுப்பு பெல்ட் சின்னங்கள்
- ராணுவ சீருடை
- பிளேசர்
- ஓய்வு பெற்ற வீரர்களுக்கு ப்ராம்பட்டன் பேருந்து போக்குவரத்து வழங்கும் கடவுச்சீட்டு

ப்ராம்பட்டன் பேருந்து போக்குவரத்து கடவுச்சீட்டு வழங்கும் திட்டம்

அனைத்து கனடிய நாட்டு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கும் அவர்கள் ஆற்றிய சாதனைகள் மற்றும் புரிந்த தியாகங்களுக்காக, ப்ராம்பட்டன் நகர சபையும் ப்ராம்பட்டன் போக்குவரத்து சேவைகள் நிறுவனமும் இணைந்து ப்ராம்பட்டன் பேருந்து போக்குவரத்து கடவுச்சீட்டு வழங்கும் திட்டம் மூலமாக அவர்களைக்

கவுரவப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. ப்ராம்ப்ட்டன் குடியிருக்கின்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்தின் செல்லத்தக்க கடவுச்சீட்டினை காண்பித்து வருடம் முழுவதுமாக ப்ராம்ப்ட்டன் பேருந்துகளில் இலவச பயணம் செய்துகொள்ளலாம்.

காணாமல் போனவை மற்றும் கண்டுபிடிக்கப்பட்டவை உள்ளிட்ட காரியங்களுக்கான நிர்வாக கட்டிடங்கள் உள்ளிட்ட பேருந்து முனையங்களில் இருக்கின்ற வாடிக்கையாளர் சேவை சாளரங்கள் மூடப்படும். உதவிக்காக தொடர்பு மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை செயல்படும். மேலும் தகவல்களுக்கு தொடர்புக்கான மையத்தை 905.874.2999 இல் அழைக்கவும் அல்லது இந்த வலைத்தளத்திற்கு வருகை புரியவும்: www.bramptontransit.com.

மேம்படுத்தப்பட்ட கால அட்டவணைப்படி பேருந்துகளைத் தூய்மைப்படுத்தி அவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் வேலை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு 48 மணிக்கொரு முறை பேருந்துகளின் அனைத்து மேற்பரப்புகள், இயக்குபவர் அமருமிடம் மற்றும் அனைத்து இருக்கைகளையும் கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைப்பதே ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவையின் இலக்காகும். தற்சமயம் பேருந்துகள் அனைத்திலும் 24 மணிக்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றது. பேருந்து முனையங்கள் மற்றும் நிறுத்தங்களில் உள்ள மேற்பரப்புகளும் கூட தினசரி அடிப்படையில் தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைக்கப்படும்.

பேருந்து பயணிகள் முக்கவசம் அணிந்திருந்தபோதிலும், பேருந்து முனையங்கள், நிறுத்தங்களில் கூடியமட்டில் உடல்ரீதியான சமூக விலகலை தொடர்ந்து பராமரிக்குமாறு நகர நிர்வாகம் வலியுறுத்துகிறது. பயணிக்கும்போது பேருந்து பயணியர் தங்கள் கைவசம் தமது உபயோகத்திற்காக கிருமி நாசினி, கைகளைக் கழுவும் சுகாதார பொருட்கள் போன்றவற்றை வைத்திருந்து தங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்; இருமும்போதும், தும்மும்போதும் தங்கள் முகத்தை முழங்கையில் புதைத்தபடி இருமவும் அல்லது தும்மவும். நோய்வாய்ப்பட்டதாக தெரிந்தால், பேருந்தில் பயணிப்பதை தவிர்த்துவிட்டு, அருகாமையில் இருக்கும் கோவிட்-19 நோய் மதிப்பீட்டு மையத்தில் சோதித்துக்கொண்டு, பொது சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.

வழக்கப்படியான புது செய்திகளுக்கு www.brampton.ca/COVID19 மற்றும் www.bramptontransit.comக்கு வருகை புரியவும் அல்லது புதுப்பிப்புக்களுக்கு டுவிட்டரில் [@bramptontransit](https://twitter.com/bramptontransit) ஐப் பின்பற்றவும். கேள்விகள் இருப்பின் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து தொடர்பு மையத்தை 905.874.2999 என்ற எண்ணில் அழைக்கவும்.905.874.2999.

ப்ராம்ப்ட்டன் பூங்காக்கள்

ப்ராம்ப்ட்டன் நகரின் அனைத்து நடைப்பயிற்சிப் பாதைகள், விளையாட்டு மைதானங்கள், பிணையில் வைக்கப்படாத நாய்களுக்கான பூங்காக்கள் **நவம்பர் 11** அன்று திறந்திருக்கும். ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்விற்கும் உடல்ரீதியான செயல்பாடு முக்கியமாகும் பூங்காக்கள் மற்றும் நடைப்பயிற்சி பாதைகள் எங்குள்ளன எனத்தெரிந்து கொள்ள www.brampton.ca/parks க்கு வருகை தரவும்.

ப்ராம்ப்ட்டன் பொழுதுபோக்கு

நவம்பர் 11 அன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ராம்ப்ட்டன் நகர பொழுதுபோக்கு மையங்கள் குறைந்த அளவிலான நிகழ்ச்சிகள் மற்றும் சேவைகளுக்காக திறந்திருக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சேவைகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: www.brampton.ca/recreation.

எதேனும் ஒரு பொழுதுபோக்கு மையத்துக்கு வருகை தரும்போது, தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழுடன் அவரவர் அடையாள அட்டையையும் கொண்டு வருவது அவசியம். தேவைகள் மற்றும் விலக்குகள் சம்பந்தமான முழு விபரங்களுக்கு ப்ராம்ப்ட்டன் பொழுதுபோக்கு வலைப்பக்கத்தை [இங்கே](#) பார்க்கவும்.

ப்ராம்ப்ட்டன் நூலகம்

ப்ராம்ப்ட்டன் நூலகத்தின் அனைத்து கிளைகளும் நவம்பர் 11 அன்று மூடப்படுகின்றன.

எங்கள் வலைத்தளமாகிய [Brampton Library website](#) இல் எந்த வேளையிலும் எங்கள் டிஜிட்டல் நூலகத்திற்கு வருகை புரிந்து, [இ-புத்தகங்கள்](#), [இ-ஆடியோபுத்தகங்கள்](#), [டிவி மற்றும் திரைப்பட ஒளிபரப்பு](#), [ஆன்லைன் கற்றல்](#), [கலை மற்றும் கைவினை](#) இன்னும் பலவற்றையும் தேடிக் கண்டுபிடித்து அணுகவும்.

[எங்கள் மின்னஞ்சல் வழி புதுப்பிப்புக்களுக்கு சந்தாதாரர் ஆகுங்கள்](#) மற்றும் [Facebook](#), [Twitter](#), [LinkedIn](#) [YouTube](#) மற்றும் [Instagram](#) இல் பின்தொடருங்கள். மேலும் விபரங்களுக்கு [எங்கள் ப்ராம்ப்ட்டன் நூலக வலைத்தளத்திற்கு வருகை தரவும்](#)

ப்ராம்ப்ட்டன் விலங்குகளுக்கான சேவைகள்

ப்ராம்ப்ட்டன் விலங்குகள் காப்பகம் நவம்பர் 11 அன்று மூடப்பட்டிருக்கும். சாலைகளில் விலங்குகள் கட்டுப்பாடு என்பது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6:30 மணி வரையும் அமலில் இருக்கும்; இது பின் வரும் அழைப்புக்களுக்கு மட்டுமே செவிசாய்க்கப்படும்:

- நோயுற்ற/காயப்பட்ட/ஆக்ரோஷமான வீட்டு மற்றும் காட்டு விலங்குகளை பிடித்து செல்லுதல்
- ஆக்ரோஷமான விலங்கு
- சுற்றித்திரியும் நாய்
- நாய்க்கடி விசாரணை
- அடைபட்ட தெருநாயைப் பிடித்து செல்லுதல்
- இறந்து கிடக்கும் விலங்கினை அகற்றுதல்



இந்த நேரங்களுக்கு அப்பால், அவசர கால அழைப்புக்களுக்கு மட்டுமே விலங்கு கட்டுப்பாட்டு அமைப்பினர் செவிசாய்ப்பார்கள்.

பீல் பப்ளிக் ஹெல்த் அமைப்பின் நினைவூட்டல்கள்

நேரில் இருந்தோ அல்லது மெய்நிகராகவோ, எந்த வகையாகவும் இந்த நினைவுகூறல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், இந்த பொது சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றி உங்களையும் மற்றவர்களையும் கோவிட்-19 லிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்:

- தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்
- உடல்நீதியான சமூக இடைவெளியாக 2 மீட்டர் தூரத்தை கடைப்பிடிக்கவும்
- முகக்கவசம் அணியவும்
- அடிக்கடி உங்கள் கைகளைக் கழுவவும்
- உடல்நலமில்லாது இருந்தால், சிறிதளவே அறிகுறிகள் இருந்தாலும் வீட்டிலேயே இருந்துவிடவும்
- கட்டிடங்களுக்கு உள்ளேயோ அல்லது திறந்த வெளியிலோ கூட்டம் கூடும்போது மாகாண வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்

-30-

ஊடக தொடர்பு

ப்ரப்ஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுதிர்நீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca

பீல் பிராந்திய ஊடக தொடர்பு

ஆஸ்லீ ஹாக்கின்ஸ்

தகவல்தொடர்பு சிறப்பியலாளர்-பொது சுகாதாரம்

பீல் பிராந்தியம்

416.818.4421 | ashleigh.hawkins@peelregion.ca